

+2 வணிகவியல் முதல் இடைப்பருவத் தேர்வு ஜூலை -25

- 1.(ஆ) டேலர்
- 2.(இ) திட்டமிடுதல்
- 3.(ஆ) ஜார்ஜ் ஓடியோர்ன்
- 4.(அ) காளை
- 5.(இ) புதிய வெளியீடுகளுக்கான சந்தை
- 6.(ஆ) 1992
- 7.(இ) வணிக இரசீது சந்தை
- 8.(இ) பங்குகள்
- 9.(ஆ) 24
- 10(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) (A) விற்கு சரியான விளக்கம்

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி 5X2=10

11. மேலாண்மை என்பது முன் கணிப்பு செய்தல், திட்டமிடல், ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, ஒருங்கிணைப்பது, கட்டுப்படுத்துவது - ஹென்றி.போயல்

12. செயலாக்கமளித்தல்: ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பது மற்றும் பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பது ஆகும்.

13. முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA): முக்கிய முடிவுப் பகுதிகள் என்பது ஒரு அமைப்பின் வலிமையைக் குறிக்கிறது. இலாபம், சந்தை நிலவரம், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை முக்கிய முடிவுப் பகுதிகளுக்கு உதாரணங்களாகும்.

14. இரண்டாம் நிலைச்சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது?

இரண்டாம் நிலைச் சந்தையில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கலந்துரையாடுதல் மற்றும் தேவை அளிப்பு மூலம் நிதி சார்ந்த சொத்துக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

15. துணைத்தரகர் என்பவர் பங்கு மாற்றகத்தின் உறுப்பினரின் முகவராகச் செயல்படுபவர். தன்னை அமர்த்திய முதல்வருக்கு அதாவது உறுப்பினருக்கு வியாபாரத்தை பெற்றுத்தந்து அதற்காகக் கழிவு பெறுவார்.

16. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக.

பங்குச் சந்தைகளை ஒழுங்குப்படுத்துவது, முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாப்பது.

17. தலால் தெரு என்பது இந்தியாவில் மும்பையின் மையப்பகுதியில் உள்ள தெருவாகும். இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற பெரிய பங்குச் சந்தையான பம்பாய் பங்குச் சந்தை (BSE) மற்றும் பிற மதிப்புமிக்க நிதி நிறுவனங்களும் உள்ளன

ஏதேனும் 5 வினாக்களுக்கு விடையளி 5X3=15

18. புறத்தோற்ற மற்ற பத்திரங்கள் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப நிறுவனப் பதிவாளரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து பின்னர் அதற்கு சமமான பத்திரங்கள் முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதுவே புறத்தோற்ற மற்ற பத்திரங்கள் எனப்படும்.

19. அடிப்படை	மேலாண்மை	நிர்வாகம்
அதிகாரம்	மத்திய மற்றும் கீழ்மட்ட அளவில்	உயர்மட்ட அளவில்
பங்கு	நிறைவேற்றம்	முடிவெடுத்தல்
முக்கிய நபர்	மேலாளர்	நிர்வாகி
தொடர்பு தன்மை	கொள்கையை செயல்படுத்தல்	கொள்கைகளை உருவாக்குதல்

20. கருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை? வெளியிடுபவர், நிதி இரசீது, நீர்மைத் தன்மை, முக்கிய ஆதாரம், பண மேலாண்மை

21. குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்துதல். நோக்கத்தை மாற்ற அதிகாரத்துடன் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்கிறது, நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் விருப்பத்திற்கேற்ப செயல்படுவதற்குரிய ஒரு சூழலை ஊக்குவிக்கிறது.

22. காளை:- பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா என்று அழைக்கப்படுகிறார். இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் மனப்பாங்கு கொண்டவர்.

கரடி:- எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர். கரடி அல்லது மண்டிவாலா என்று அழைக்கப்படுகிறார். இவர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு கொண்டவர்.

23. நிதிச்சந்தையின் பொருள்: எந்த ஒரு சந்தையில் நிதி கோரல்கள், சொத்துக்கள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதி கருவிகள் வியாபாரம் செய்யப்படுகிறதோ அதுவே நிதி சந்தை ஆகும்.

24. பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே OTCEI என்பதாகும்.

அனைத்து கேள்விகளுக்கும் விடையளி: 2X5=10

25.அ. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்கள் அறிவின் தொகுப்பு:- தற்போது மேலாண்மை உயர் தனிச்சிறப்பு வாய்ந்த மேலாண்மைக் கோட்பாடு மற்றும் தத்துவத்தை உருவாக்கியுள்ளது.

மேலாண்மைக் கருவிகள்:- கணக்கியல், வணிகச் சட்டங்கள், உளவியல், புள்ளியியல், பொருளியியல், தரவுச் செயலாக்கம் என மேலாண்மையின் கிளைகள் பெருகி விரிவடைந்துள்ளது.

தனிப்பாடப் பிரிவுகள்:- பல்வேறு பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் மேலாண்மைக் கல்வியை தனிப்பாடப் பிரிவாகப் அங்கீகரித்திருக்கின்றன.

சிறப்பீடுபாடு:- மேலாண்மை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் மேலாண்மை சிறப்புத் தொழிலாளர்களுக்கு சாதகமான அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாங்கு தற்போது அதிகரித்து வருகின்றது.

நடத்தை விதி:- வாங்குவோர் ஜாக்கிரதை என்ற கோட்பாடு சந்தையில் நீண்டகாலம் நீடிக்காது. தற்போது வாங்குவோர் எச்சரிக்கை என்ற கோட்பாட்டிற்கு பதிலாக விற்பவர் ஜாக்கிரதை என்ற சந்தை நடைமுறைகளை தீர்மானிக்கிறது.

25 ஆ. செபியின் பணிகளை விவரி

போதுமான கல்வி மற்றும் வழிகாட்டல் மூலம் முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கிறது. பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது.

நிதி இடைத்தரகர்களுக்கு பொருத்தமான பயிற்சி அளித்தல். மத்திய அரசால் வழங்கப்படும் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.

26. தன்மைகள்	அ. பணச் சந்தை	மூலதனச் சந்தை
நிதியின் காலம்	ஒரு வருட காலத்திற்குள் அதாவது குறுகிய காலச் சந்தை	ஒரு வருட காலத்திற்கும் மேல் அதாவது நீண்ட காலச் சந்தை
வணிக ஆவணங்கள்	வணிக இரசீதுகள்,	பங்குகள், கடனீட்டுப்

	மாற்றுமுறை ஆவணங்கள், கருவூலச் சீட்டு, வணிகத்தாள் போன்றவை	பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள்
பண மதிப்பு	ஒரு கருவூல இரசீதின் குறைந்தபட்ச மதிப்பு ரூ 1 இலட்சம் வைப்புசான்றிதழ் மற்றும் வணிகத்தாளின் குறைந்தபட்ச மதிப்பு ரூ25 இலட்சம்	ஒரு பங்கின் குறைந்தபட்ச மதிப்பு ரூ 10 ஒரு கடனீட்டுப் பத்திரத்தின் குறைந்தபட்ச மதிப்பு ரூ 100
இடர் அளவு	கடன் மற்றும் சந்தை ஆபத்து குறைந்த அளவு	கடன் மற்றும் சந்தை ஆபத்து குறைந்த அதிக அளவு
ஒழுங்குபடுத்தும் அமைப்பு	மையவங்கி	மைய வங்கி மற்றும் செபி

26.ஆ.பல்வேறு வகையான நிதிச்சந்தைகளை விவரிக்க

நிதிச்சந்தைகள் நிதிகோருதல் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

1. **வகை:-** **கடன் சந்தை :-** கடன் கருவிகளை வணிகம் செய்வது (எகா) அரசு பத்திரங்கள்
சமநிலை பங்குச் சந்தை:- பங்குகளை வணிகம் செய்வது (எகா) நிறும பங்குகள்
2. **முதிர்வு:-** **பணச்சந்தை:-** குறுகிய காலத்தில் முதிர்வு அடைவது (ஒரு ஆண்டுக்குள்) (எகா) கருவூலச்சீட்டு
மூலதனச் சந்தை:- நீண்ட காலத்தில் அடைவது (ஒராண்டுக்கு மேல்) (எகா) பங்குகள்
3. **வெளியீட்டுக்காலம்:-** **முதல்நிலைச் சந்தை :-** புதிய வெளியீடுகளுக்கான சந்தை
இரண்டாம் நிலைச் சந்தை:- ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பங்குகளுக்கான சந்தை
4. **வழங்கல்:-** **உடனடிச் சந்தை:-** ஆவணமும், ரொக்கமும் உடனடியாக பெறுதல்.
எதிர்கால சந்தை:- ஆவணமும், ரொக்கமும் பின் ஒரு நாளில் பெறுதல்.
5. **அமைப்பு:-** **பரிமாற்றக வர்த்தகச் சந்தை:-** ஒழுங்கு நடைமுறைகளை கொண்ட அமைப்பு (பங்கு மாற்றகம்)
உடனடி சந்தை:- வழக்கமான நடைமுறைகளை கொண்டது.